

தணிக்஑ை
குறிப்புகளின் சுருக்கம்



இந்த அறிக்கை பற்றிய விவரம்

இந்திய தணிக்கை தலைவரின் (CAG) இந்த அறிக்கையானது 2023-24ம் ஆண்டிற்கான மாநில நிதி நிலை மீதான அறிக்கையாகும். இந்த அறிக்கை, நிதிகளை பற்றிய கண்ணோட்டம், வரவு-செலவு திட்ட மேலாண்மை மற்றும் கணக்குகளின் தரம், நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறைகள் போன்ற விவரங்களை வழங்குகிறது.

அறிக்கையில் உள்ள உள்ளடக்கங்களின் சிறப்பம்சங்களையும், முக்கியமான இலக்கங்கள் மற்றும் கூறுகளின் சுருக்கத்தையும், நிதி தாங்கும் தன்மையை பற்றிய ஒரு பார்வையையும், வரவு செலவு திட்ட நோக்கத்திற்கான செயல்திறனையும், வருவாய் மற்றும் செலவின கணிப்புகளையும், அதற்கான வேறுபாட்டு காரணங்களையும் மற்றும் அதன் தாக்கத்தையும் இந்த தணிக்கை குறிப்புகளின் சுருக்கம் வழங்குகிறது.

2019-20ல் ₹17,43,144 கோடியாக இருந்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GSDP) நடப்பு விலைகளில் சராசரியாக 10.92 விழுக்காடு உயர்ந்து, 2023-24ல் ₹27,21,571 கோடியாக இருந்தது. 2019-20ல் ₹2,88,353 கோடியாக இருந்த வரவு செலவு திட்ட மதிப்பீடு சராசரியாக 10.88 விழுக்காடு உயர்ந்து 2023-24ல் ₹4,46,888 கோடியாக இருந்தது.

2022-23ஐ விட நடப்பாண்டில் GSDP 13.71 விழுக்காடு உயர்ந்துள்ளது. வருவாய் வகை வரவுகள் 8.55 விழுக்காடு உயர்ந்தது. 2022-23ல் GSDPல் 10.18 விழுக்காடாக இருந்த வருவாய் வகை வரவுகள் 2023-24ல் 9.72 விழுக்காடாக குறைந்தது. இந்த காலகட்டத்தில் வரி வருவாய் (சொந்த வரி வருவாய் + வரி மற்றும் தீர்வைகளின் நிகரத்தில் பங்கு) 12.91 விழுக்காடு உயர்ந்தது மற்றும் மாநிலத்தில் சொந்த வரி வருவாய் 11.35 விழுக்காடு உயர்ந்தது. 2022-23ல் ₹3,26,755 கோடியாக இருந்த மொத்த செலவினம் (வருவாய் வகை செலவினம், மூலதன செலவினம் மற்றும் கடன்கள் மற்றும் முன்பணங்கள்) 9.89 விழுக்காடு உயர்ந்து ₹3,59,063 கோடி ஆனது. இதில் வருவாய் வகை செலவுகள் 2022-23லிருந்து 10.63 விழுக்காடு உயர்ந்தது. 2022-23ல் ₹36,215 கோடியாக இருந்த வருவாய் வகை பற்றாக்குறை, 24.59 விழுக்காடு அதிகரித்து, 2023-24ல் ₹45,121 கோடி ஆனது. 2022-23ல் ₹81,886 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை 10.43 விழுக்காடு உயர்ந்து 2023-24ல் ₹90,430 கோடி ஆனது.

வருவாய்க்கும் செலவினத்திற்குமான பொருத்தமின்மை

வருவாய்க்கும் செலவினத்திற்குமான தொடர் பொருத்தமின்மை என்பது நிதி அழுத்தத்தை குறிக்கிறது. மாநில சொந்த வரி வருவாய், வரியல்லாத வருவாய், வரிகளில் மாநிலத்தின் பங்காக வரி பகிர்வு, மத்திய அரசிடமிருந்து

பெறப்படும் உதவி மானியங்கள், நிதிமாற்றங்கள் மற்றும் கடனல்லாத மூலதன வரவுகள் போன்ற பல்வேறு வருவாய் ஆதாரங்கள் மாநிலத்திற்கு உள்ளன. வருவாய் வகை செலவுகள் மற்றும் மூலதன வகை செலவுகள் (சொத்து உருவாக்கம், கடன்கள் மற்றும் முன்பணங்கள் மற்றும் முதலீடு) ஆகியவை மாநில அரசின் செலவுகளுள் அடங்கும்.

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் வருவாய் வகை வரவுகள் ₹1,74,526 கோடியிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 9.08 விழுக்காடு உயர்ந்து ₹2,64,597 கோடி ஆனது. இதே காலகட்டத்தில் மூலதன வரவுகள் ₹72,158 கோடியிலிருந்து ₹1,35,634 கோடியாக உயர்ந்தது. 2019-20ல் வருவாய் வகை வரவுகளில் 15.92 விழுக்காடாக இருந்த உதவி மானியங்களின் பங்கு 2023-24ல் 9.58 விழுக்காடாக குறைந்தது. நடப்பாண்டில், மத்திய அரசு பங்களிக்கும் திட்டங்களில் மத்திய அரசின் பங்காக ₹13,972 கோடியை மாநில அரசு பெற்றது.

வருவாய் வகை செலவானது பணிகளை தற்போதைய அளவில் தொடர்ந்து மேற்கொள்ளவும் கடந்த கால பொறுப்புகளுக்கான தொகைகளை செலுத்தவும் செய்யப்படுகிறது. எனவே, அதன் விளைவாக மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பணிகளில் எந்த ஏற்றமும் ஏற்படுவதில்லை. 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில், வருவாய் வகை செலவானது ₹2,10,435 கோடியிலிருந்து (GSDPல் 12.07 விழுக்காடு) ₹3,09,718 கோடியாக உயர்ந்தது (GSDPல் 11.38 விழுக்காடு). இது வருடாந்திர சராசரி வீதமாக 86.46 விழுக்காடாக அதிகரித்து, மொத்த செலவினத்தில் கணிசமான பகுதியை (85.68 முதல் 87.65 விழுக்காடு வரை) கொண்டுள்ளது.

செலவுகள் மீதான முடிவுகள்

வருவாய் வகை செலவுகளுக்கும் வருவாய் வகை வரவுகளுக்கும் உள்ள வித்தியாசம் வருவாய் வகை பற்றாக்குறையாகும். 2019-20ல் ₹35,909 கோடியாக (GSDPல் 2.06 விழுக்காடு) இருந்த வருவாய் பற்றாக்குறை நடப்பாண்டில் 45,121 கோடியாக (GSDPல் 1.66 விழுக்காடு) உயர்ந்தது.

மாநில அரசு ₹40,500 கோடி மட்டுமே மூலதன செலவினமாக செலவிட்டது. 2023-24ல் இது மொத்த செலவினத்தில் 11.28 விழுக்காடாகும். மொத்த கடனில் மூலதன செலவினம் 31 விழுக்காடாகும். இவ்வாறு பெறப்பட்ட கடன்கள், மூலதன உருவாக்கம்/வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமல், நடப்பு செலவுகளை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டது.

மொத்த செலவினத்திற்கும் மொத்த கடனில்லா வருவாய்க்கும் உள்ள வித்தியாசம் நிதி பற்றாக்குறையாகும். 2019-20ல் ₹60,179 கோடியாக (GSDPல் 3.45 விழுக்காடு) இருந்த நிதி பற்றாக்குறை 2023-24ல் ₹90,430 கோடியாக (GSDPல் 3.32 விழுக்காடு) உயர்ந்தது.

வருவாய் வகை செலவினத்தில் தவிர்க்க இயலாத செலவு பெரும்பங்கு வகிக்கிறது. நிதி ஆதாரங்களில் முதலாவதாக தவிர்க்க இயலாத செலவு செய்யப்படுகிறது. தவிர்க்க இயலாத செலவில் வட்டி செலுத்தங்கள், சம்பளம் மற்றும் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் அடங்கும். வட்டி செலுத்தங்கள், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற தவிர்க்க இயலாத செலவுகள் வருவாய் வகை செலவினத்தில் 50-56 விழுக்காடு ஆகும். 2019-20ல் வருவாய் வகை செலவினத்தில் 56 விழுக்காடாகவும் 2021-22ல் 50 விழுக்காடாகவும் இருந்தது. தவிர்க்க இயலாத செலவுகள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 8.42 விழுக்காடு உயர்ந்தது. அதாவது, 2019-20ல் ₹1,17,819 கோடியாக இருந்த தவிர்க்க இயலாத செலவுகள் 2023-24ல் ₹1,63,355 கோடியாக உயர்ந்தது (2022-23ம் ஆண்டைவிட 12.42 விழுக்காடு (₹1,45,306 கோடி) உயர்வு).

தவிர்க்க இயலாத செலவுடன், 2019-20 முதல் 2023-24 வரை வருவாய் வகை செலவினத்தில் 16.76 விழுக்காடாக இருந்த நெகிழ்வற்ற செலவு 15.94 விழுக்காடாக குறைந்தது. 2022-23ல் ₹45,541 கோடியாக இருந்த நெகிழ்வற்ற செலவு, 8.36 விழுக்காடு உயர்ந்து, 2023-24ல் ₹49,346 கோடி ஆனது.

தவிர்க்க இயலாத செலவு மற்றும் நெகிழ்வற்ற செலவு ஆகிய இரண்டும் சேர்ந்து 2023-24ல் ₹2,12,701 கோடியானது. இவை வருவாய் வகை செலவினத்தில் 68.68 விழுக்காடாகும். தவிர்க்க இயலாத மற்றும் நெகிழ்வற்ற செலவின் உயர்ந்து வரும் போக்கினால், சொத்து உருவாக்கம் மற்றும் பிற முக்கிய துறைகளுக்கு செலவு செய்வதில் அரசுக்கு குறைந்த அளவே நெகிழ்வுத் தன்மை உள்ளது.

தவிர்க்க இயலாத செலவை தவிர்த்து மற்ற செலவினத்தில் மானியங்களின் பெரும் பங்கு

2019-20ல் ₹20,144 கோடியாக இருந்த மானியம், உயர்ந்து வரும் போக்கில், 2023-24ல் ₹37,749 கோடியானது. அதாவது 2019-20ல் மொத்த செலவினத்தில் 9.57 விழுக்காடாக இருந்த மானியங்கள் 2023-24ல் 12.19 விழுக்காடாக உயர்ந்தது. இதை தவிர, மறைமுக மானியங்களுக்காக அரசு ₹801.77 கோடி செலவு செய்தது.

வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்கள்

மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, ₹1,672.01 கோடியை வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்டு கடன்களாக பெற்றது. இவை, தொகு நிதிக்குள் வருவதில்லை. ஆனால் அந்த கடன்கள் வரவு செலவு திட்டம் மூலமாக திருப்பி செலுத்தப்படுகிறது. 2023-24ல் இந்த கடன்களை திருப்பிச் செலுத்த மாநில அரசு ₹51.45 கோடியை வழங்கியது. இந்த செலுத்தங்கள், அரசால் செலுத்தப்படும் கடன்கள் மற்றும் வட்டியை தவிர்த்த கூடுதல் செலவினங்களாகும்.

உத்தரவாதங்களால் ஏற்பட்ட எதிர்பாரா பொறுப்புகள்

மார்ச் 31, 2024 நிலையில் நிலுவையில் இருந்த மாநில அரசின் மொத்த உத்தரவாதங்கள் ₹1,22,269.91 கோடி ஆகும். இது 2022-23ன் மொத்த வருவாய் வகை வரவுகளில் (₹2,43,749.34 கோடி) 50.16 விழுக்காடு மற்றும் GSDPல் (₹27,21,571 கோடி, 'நடப்பு விலைகளில்') 4.49 விழுக்காடு ஆகும். அரசு அளித்த உத்தரவாதம் எதுவும் நடப்பாண்டில் பயன்படுத்தப்படவில்லை.

நிதி நிலைத்தன்மை

பற்றாக்குறைகள், கடன் மற்றும் பொறுப்புகளின் அளவு, வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்டு வாங்கும் கடன்களுக்கான பொறுப்புகள், உத்தரவாதம், மாணியங்கள் போன்ற பெரிய அளவுருக்கள் மூலம் நிதி நிலைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. வருவாய் மற்றும் செலவின பொருத்தமின்மையை பொறுத்தவரை, தவிர்க்க இயலாத மற்றும் நெகிழ்வற்ற செலவு ஒரு முக்கியமான தடைக்கல்லாகும். தவிர்க்க இயலாத செலவில் சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் வட்டி செலுத்தங்கள் போன்றவை அடங்கும். நெகிழ்வற்ற செலவினத்தில் மத்திய அரசு பங்களிப்பு செய்யும் திட்டத்தில் உள்ள செலவு, சேமநிதிகளுக்கான மாற்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றம் போன்றவை அடங்கும்.

FRBM தேவைகள் மற்றும் நிதி அளவுருக்களுக்கு உட்படுத்துதல்

2023-24ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறை GSDPல் 3.32 விழுக்காடு ஆக இருந்தது. இது TNFR சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மூன்று விழுக்காட்டை விட மிக அதிகமாகும். நிலுவையிலுள்ள பொறுப்புகள் (வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்கள் உட்பட) GSDPல் எதிர்பார்க்கப்பட்ட வரம்பான 29.10 விழுக்காட்டிற்கு மாறாக 28.00 விழுக்காடாக இருந்தது.

கடன் தாங்கு தன்மையின் பகுப்பாய்வில், 2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த கடன் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த கடனில் ஆண்டுக்கு சராசரியாக 15.62 விழுக்காடு உயர்ந்தது. 2019-20ல் 24.35 விழுக்காடாக இருந்த கடன் மற்றும் GSDPக்குமான விகிதம் 2023-24ல் 28.00 விழுக்காடாக உயர்ந்தது.

தோமர் மாதிரியின்படி முதல் இரண்டு ஆண்டுகளில் அதாவது 2019-20 முதல் 2020-21 வரை முதன்மை பற்றாக்குறை உயர்ந்து வரும் போக்கில் இருந்தது. 2019-20ல் நேர்மறையாக இருந்த தோமர் இடைவெளி, (g-r) முக்கியமாக 2020-21ல் எதிர்மறையானது. இது, GSDPல் ஒட்டுமொத்த கடனின் விழுக்காடு, நிலைத்தன்மைக்கு மாறாமல் காலவரையின்றி அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது. ஆயினும் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளில், தோமர் இடைவெளி கடந்த ஆண்டுகளை விட கணிசமாக உயர்ந்ததால் அதன் மதிப்பு மீண்டும் நேர்மறையானது. தோமர் இடைவெளி 2023-24 ஆண்டில் ஓரளவு குறைந்து 5.80 ஆக இருந்தது. இவ்வாறாக, தோமர் மாதிரியின்படி, ஒட்டுமொத்த கடன் நிலைத்தன்மை மாறும்.

SNAக்கு நிதி விடுவித்தமை

நடப்பாண்டில் SNAன் மத்திய அரசு பங்காக ₹13,133.76 கோடியை மாநில அரசு பெற்றது. மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க, 31 மார்ச் 2024 அன்றுள்ளவாறு, மாநில அரசு மத்திய அரசின் பங்கான ₹13,487.29 கோடியையும், மாநில அரசின் பங்கான ₹12,198.81 (மாநில அரசின் அதிகப்படி பங்கான ₹17.26 கோடி உட்பட) கோடியையும் SNA கணக்கிற்கு மாற்றம் செய்தது. 31 மார்ச் 2024 அன்றுள்ளவாறு, SNA கணக்கில் செலவாகாமல் உள்ள இருப்பு ₹10,083.87 கோடியாகும். மத்திய மாநில அரசுகள் பங்களித்த ஏழு திட்டங்களில் இந்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பை SNA கணக்கிற்கு மாற்றம் செய்வதில் ஒன்று முதல் 106 நாட்கள் தாமதம் இருந்தது. மேலும் மூன்று மத்திய அரசு திட்டங்களில் இந்திய அரசின் பங்கை மாற்றம் செய்வதில் ஒன்று முதல் 24 நாட்கள் தாமதம் காணப்பட்டது.

பட்ஜெட் செயல்திறன்

மொத்த செலவு வெளியீடு

மொத்த செலவினம், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையை விட எந்த அளவிற்கு மிகை மற்றும் சேமிப்பை பிரதிபலிக்கிறது என்பதை மதிப்பிடுவதற்காக. வரவு செலவு திட்ட நோக்கம் மற்றும் வரவுசெலவுத் திட்ட செயலாக்கத்தின் அடிப்படையில் வரவு செலவு திட்ட செயல்திறன் ஆய்வு செய்யப்படுகிறது. வருவாய் பிரிவில், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளுடன் (BE) ஒப்பிடும்போது உள்ளபடியான செலவின் வேறுபாடு 1.96 சதவீதமாக இருந்தது. இது 47 மானியங்களில் 25 சதவிகிதத்திற்கு உள்ளாகவும், இரண்டு மானியங்களில் 25 சதவிகிதத்திற்கு மேல் 50 சதவிகிதத்திற்கு உள்ளாகவும் மற்றும் நான்கு மானியங்களில் முறையே 50 சதவிகிதத்திற்கு மேல் 100 சதவிகிதத்திற்கு உள்ளாகவும் இரண்டு மானியங்களில் 100 சதவிகிதத்திற்கு மேலும் வேறுபாடு இருந்தது. மூலதனப் பிரிவில், வரவு செலவு திட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது வேறுபாடு (-) 4.21 சதவீதமாக இருந்தது. இது 11 மானியங்களில் 25 சதவிகிதத்திற்கு உள்ளாகவும், எட்டு மானியங்களில் 25 சதவிகிதத்திற்கு மேல் 50 சதவிகிதத்திற்கு உள்ளாகவும், 18 மானியங்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் 100 சதவிகிதத்திற்கு உள்ளாகவும் மற்றும் ஆறு மானியங்களில் 100 சதவிகிதத்திற்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ வேறுபட்டு இருந்ததே இதற்குக் காரணம். எட்டு மானியங்களின் கீழ் அசல் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இரண்டு மானியங்களில் அசல் ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது.

செலவு அமைப்பு வெளியீடு

செலவு அமைப்பு வெளியீடு என்பது, செலவினத்தை மேற்கொள்ளும் போது, வரவு செலவு திட்ட வகைகளின் கீழ் செய்யப்படும் மறு ஒதுக்கீடுகள், செலவின் அமைப்பை எந்த அளவு பாதிக்கிறது என்பதை குறிப்பதாகும். வருவாய் பிரிவில், திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் (RE) உள்ளபடியான செலவினத்திற்கும் வேறுபாடு 0.37 சதவீதம் ஆகும். 50 மானியங்களில் 25 சதவீதம் வரையிலும், மூன்று மானியங்களில் 25 முதல் 50 சதவீதமும், ஒரு மானியத்தில் 50 முதல் 100 சதவீதமும் மற்றும் ஒரு மானியத்தில் 100 சதவீதத்திற்கு மேலும் வேறுபாடு காணப்பட்டதே இதற்கு காரணமாகும். முதலீட்டுப் பிரிவில், RE உடன் செலவினத்தை ஒப்பிடும் போது வேறுபாடு (-)0.05 சதவீதம் ஆகும். 22 மானியங்களில் 25 சதவீதமும், 10 மானியங்களில் 25 முதல் 50 சதவீதமும், மூன்று மானியங்களில் 50 சதவீதத்திற்கு மேல் 100 சதவீதம் வரையிலும் ஒரு மானியத்தில் 100 சதவீதத்திற்கு மேலும் வேறுபாடு காணப்பட்டதே இதற்கு காரணமாகும். ஒரு மானியத்தைப் பொறுத்தவரை, அசல் வரவு செலவு திட்டம் அல்லது REல் ஒதுக்கீடு ஏதுமின்றி செலவு மேற்கொள்ளப்பட்டது.

2023-24ம் ஆண்டில் 26 மானியங்களின் கீழ் 81 நேர்வுகளில் (ஒவ்வொரு நேர்விலும் ₹50 லட்சத்திற்கும் அதிகமாக) செய்யப்பட்ட கூடுதல் ஒதுக்கீடுகள் ₹1,078 கோடி தேவையற்றது. ஏனெனில், இந்த மானியங்களின் செலவானது மூல ஒதுக்கீடுகளின் அளவிற்கு கூட வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வரவு செலவு திட்ட ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மதிப்பீட்டின்படி, உண்மையான செலவுக்கும் அசல் வரவு செலவு திட்டத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், வெவ்வேறு மானியங்களில் 25 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் கூட வேறுபாடுகள் இருந்தன. மேலும், பல சந்தர்ப்பங்களில், அசல் மானிய அளவிற்குக் கூட செலவு செய்யாத நிலையில் கூடுதல் மானியங்கள் கொடுத்திருப்பதும் கவனிக்கப்பட்டது. அத்தகைய வேறுபாடுகளை சமாளிக்க நம்பகமான வரவு செலவு திட்ட நடைமுறை தேவை.

சட்டபூர்வ அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட செலவினம்

ஒன்பது கணக்கு தலைப்புகளில், ₹42.42 கோடி செலவினம், மூல வரவு செலவு திட்டத்திலோ அல்லது துணை மதிப்பீடுகளிலோ ஒதுக்கீடு ஏதுமின்றி, மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சட்டசபையின் அனுமதியின்றி திட்ட செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மானியங்கள்/ஒதுக்கீடுகள் மீதான அதிகப்படியான அளவை முறைப்படுத்துதல்

அரசியலமைப்பின் பிரிவு 204 மற்றும் 205(1)(b)ன்படி மானியம்/ஒதுக்கீடுகளில் ஏற்படும் கூடுதல் செலவை மாநில அரசு மாநில

சட்டமன்றத்தால் முறைப்படுத்த வேண்டும். 2019-23ம் ஆண்டுகளுக்கான கூடுதல் செலவு ₹968.12 கோடியாகும். இத்தொகை இன்னும் (ஆகஸ்ட் 2024) மாநில சட்டமன்றத்தால் முறைப்படுத்தப்படவில்லை.

கணக்குகள் மற்றும் நிதிநிலை அறிக்கை நடைமுறைகளின் தரம்

கணக்குகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகளின் தரம் என்பது, உள்ளபடியான செலவினத்திற்கு ஆதாரமாக உள்ள கணக்கு பதிவுருக்கள் அல்லது சரிகட்டல் பதிவுருக்களை பெறுவதில் ஏற்படும் தாமதம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஒழுங்குமுறை குறைபாடுகள், இணக்கம் ஆகியவற்றில் உள்ள இடைவெளி தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். அரசாங்கக் கணக்குகளுக்கு வெளியே நிதிகளை நிறுத்துதல், பொறுப்புகளை நிறைவேற்றாதது அல்லது முழுமையாக நிறைவேற்றாமல் இருப்பது, பரிவர்த்தனைகள் மற்றும் தரவு இடைவெளிகளின் தவறான வகைப்படுத்தல் போன்ற கணக்குகள் மற்றும் நிதி அறிக்கை தொடர்பான சிக்கல்களையும் இது எடுத்துக்காட்டுகிறது.

ஒத்திசைவு

தமிழ்நாடு கருவூல விதிகளின்படி, அனைத்து துறைகளும் தங்களது செலவு மற்றும் வரவுகளை மாநில கணக்காயர் அலுவலகத்தின் கணக்குகளில் பதிவு செய்துள்ள செலவினங்களுடன் ஒத்திசைவு செய்ய வேண்டும். மாநில அரசு வருவாய் செலவினத்தில் 2.89 சதவீதம், மூலதன செலவினத்தில் 1.15 சதவீதம் மற்றும் வருவாய் வரவுகளில் 6.14 சதவீதம், கடன் மற்றும் முன்பணத்தில் 2.81 சதவீதம் ஒத்திசைவு செய்யவில்லை.

மீதமுள்ள ஒத்திசைவு செய்யப்படாத தொகையானது, வரவு மற்றும் செலவு ஆகிய இரண்டின் CCOக்களில் முறையே 41.43 சதவீதம் மற்றும் 38.60 சதவீதம் தொடர்பானது.

IGAS உடன் இணங்குதல்

இந்திய அரசு கணக்கு தரநிலைகளின் (IGAS) தேவைகளுக்கு மாறாக, மாநில அரசு, IGAS-3: அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான தரநிலையை பகுதியளவே பின்பற்றியது. 2018-19ம் ஆண்டில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முன்பணங்களின் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, 2023-24ம் ஆண்டில் கடன் தலைப்புகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒத்திசைவு செய்து முடிக்கப்படவில்லை. மாநில கணக்குகளுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு வருகிறது.

நிபந்தனைக்குட்பட்ட மானியங்களுக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள்

நிபந்தனைக்குட்பட்ட மானியங்களுக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்களை (UCs) குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருந்தபோதிலும், 31 மார்ச் 2024 நிலவரப்படி ₹2,805.94 கோடி மதிப்புள்ள

111 பயன்பாட்டுச் சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளன. பயன்பாட்டுச் சான்றிதழ்களை சமர்ப்பிக்காதது பொறுப்புடைமையை உறுதி செய்யும் விதிகளை துறை அதிகாரிகள் பின்பற்ற தவறியதை சுட்டிக் காட்டுகிறது. இது நிதியை தவறாக பயன்படுத்துதல் மற்றும் மோசடிக்கு வழிவகுக்கும் அபாயம் நிறைந்ததாகும்.

தற்காலிக முன்பணம்

பணம் பெற்று வழங்கும் பல்வேறு அலுவலர்களால் பெறப்பட்ட ₹216.46 கோடி மதிப்புள்ள 383 தற்காலிக முன்பணங்கள், மார்ச் 31, 2024 வரை சரிசெய்யப்படாமல் இருந்தன. இவற்றில் 181.58 கோடி அளவிலான 99 தற்காலிக முன்பணங்கள் 2022-23 வரையிலான காலகட்டத்தை சேர்ந்ததாகும். தற்காலிக முன்பணங்கள் பெறப்பட்டு கணக்கில் கொண்டுவரப்படாதது பொது நிதி வீணாதல்/தவறாக பயன்படுத்துதல்/மோசடி போன்றவற்றிற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றது.

அரசாங்கக் கணக்கிற்கு வெளியே உள்ள நிதிகள்

இந்த ஆண்டு TANGEDCO நுகர்வோரிடம் இருந்து ₹1,985.03 கோடி மின்சார வரியாக வசூலித்தது, ஆனால் ₹1,457.75 கோடியை மட்டுமே அரசு கணக்கில் செலுத்தியது என கண்டறியப்பட்டது. 31 மார்ச் 2024 நிலவரப்படி வசூலிக்கப்பட்ட, ஆனால் (வசூல் கட்டணம் ₹19.85 கோடியை எடுத்துக்கொண்ட பிறகு). தொகுப்பு நிதியில் செலுத்தப்படாத மின்சார வரியின் அளவு ₹507.43 கோடி ஆகும். வசூலிக்கப்பட்ட வரி தொகையை நீண்ட காலத்திற்கு அரசு கணக்கில் செலுத்தாமல் வைத்திருப்பது, தற்காலிக பண மோசடிக்கு வழி வகுக்கக்கூடும்.